

## EXPORTS

**How effectively have you been able to increase the pace of road construction? What is your target for the next year?**

We will achieve 28 km per day by March-end. We want to get to 40 km per day next year and should be able to achieve it. We want to have 200,000 km of national highways.

**Is land acquisition still a challenge?**

There are some people who convert challenges into opportunities. We have already acquired land worth ₹680 billion and are paying farmers well, so there is no problem in land acquisition.

**Your ministry had sought extra budgetary support of ₹250 billion for promotion of transportation and transport technology and for providing last-mile connectivity. That**

to modernise transport and transportation services. We are looking at building bus ports on the lines of airports. Most major cities have bus ports. By utilising commercial land, we can develop air-conditioned bus ports with other amenities such as hotels, and parking spaces. These projects could either be built through EPC (engineering, procurement and construction) or PPP (public-private partnership) depending on their viability.

a unit and now it is ₹2.55. When volume increases, cost will come down.

**What is the status on introducing electric buses?**

We want electric buses, and ethanol-, bio-diesel- and methanol-driven buses. It would help address the problem of air pollution affecting major cities. It also facilitates conversion of waste into wealth. For this, we want to adopt the 'Transport for London' model, which is a revolutionary idea. Nine

belongs to the corporation or the state, while the driver belongs to the operator. Both have the same dress code. Investments will be made by the operators. In Nagpur, the cost of running one bus on 100 per cent ethanol is ₹79 per kilometre and the one running on electricity costs ₹50 per kilometre.

We can bring down the tariff through this. The idea is to provide better public transportation services to discourage people from using personal vehicles.

BUSINESS STANDARD - 8/2/2018



## E.I.D. - PARRY (INDIA) LIMITED



CIN : L24211TN1975PLC006989

Registered Office: 'Dare House', Parrys Corner, Chennai - 600 001

Tel: 044 - 2530 6789, Fax: 044 - 2534 1609;

Web : www.eidparry.com, E-mail Id : investorservices@parry.murugappa.com

### Extract of Unaudited Consolidated Financial Results for the quarter and nine months ended December 31, 2017

(Rs in Crore except for per share data)

Sl. No.	Particulars	Quarter Ended 31.12.2017	Nine Months Ended 31.12.2017	Quarter Ended 31.12.2016
1	Total income from operations	3,557.94	12,051.04	3,482.62
2	Net Profit / (Loss) Before Tax before exceptional item and non-controlling interest	289.72	860.01	239.26
3	Net Profit / (Loss) Before Tax after exceptional item before non-controlling interest	199.72	770.01	239.26
4	Net Profit / (Loss) after taxes and non-controlling interest	40.12	244.49	131.85
5	Total Comprehensive Income (after tax)	106.17	442.97	185.15
6	Equity share capital (Face Value of Re.1/- per equity share)	17.70	17.70	17.59
7	Reserves excluding revaluation reserves*			
8	Earnings Per Share (of Re.1/- each) (in Rs.)			
	(a) Basic	2.26	13.81	7.50
	(b) Diluted	2.23	13.75	7.50

\*Reserves excluding revaluation reserves for the period ended as on March 31, 2017 was Rs.2732.61 crore

#### Note:

- The Audit Committee has reviewed the above results and the Board of Directors has approved the above results and its release at their meetings held on February 06, 2018 and February 07, 2018 respectively.
- Additional information on standalone financial results is as follows

Particulars	Quarter Ended 31.12.2017	Nine Months Ended 31.12.2017	Quarter Ended 31.12.2016
Revenue from operations	465.34	1,602.51	547.14
Profit before tax	(82.40)	(36.70)	14.01
Profit after tax	(82.98)	(21.43)	12.22
Total comprehensive income (after tax)	(82.76)	(22.66)	8.95

- The above is an extract of the detailed format of standalone and consolidated financial results for the quarter and nine months ended December 31, 2017 filed with Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarterly financial results are available on the websites of Stock Exchanges [www.bseindia.com](http://www.bseindia.com) and [www.nseindia.com](http://www.nseindia.com) and also on the Company's website [www.eidparry.com](http://www.eidparry.com).

Date : February 7, 2018  
Place : Chennai

On behalf of the Board of Directors

**S.Suresh**  
Managing Director

AD

ROAD-00062

RESULTS

DECEMBER 2017

		(₹ in Lakhs)	
		Year Ended	
9-Months Ended	Year Ended	31.12.2017	31.03.2017
31.12.2017	31.12.2016	Unaudited	Audited
2,508.66	1,30,286.54	2,11,535.05	
1,066.87	3,922.37	10,846.33	
1,065.67	3,922.37	9,407.68	
1,334.98	4,212.52	7,042.52	
1,546.44	3,947.18	7,059.83	
1,545.04	3,545.64	3,545.04	
		68,611.42	
6.51	2.38	3.97	

As ended 31st December, 2017 filed with the full format of the Standalone Financial Results (www.nse-india.com / www.bseindia.com)

		(₹ in Lakhs)	
		Year Ended	
2017	31.12.2016	31.03.2017	
Unaudited	Unaudited	Audited	
2,508.66	1,30,286.54	2,11,535.05	
1,066.87	3,922.37	9,407.68	
1,065.67	3,922.37	9,407.68	
1,334.98	4,212.52	7,042.52	

Order of the Board  
E.I.D. PARRYS PROJECTS LIMITED

DEEPA KUMAR REDDY  
Managing Director

